

பாஸ்கா 3ஆம் வாரம் - ஞாயிறு

மூன்றாம் ஆண்டு

திருப்பலி முன்னுரை

அன்பும் அக்கறையும் நாணயப் பக்கங்கள் போன்றவை. அதனை நயம்பட விவரிப்பதே இஞ்ஞாயிறு அருள்வாக்குகள்.

இன்று உலகம் உழைப்பாளர் தினத்தைக் கொண்டாடுகின்றது. உழைப்பிற்கு வலுவூட்டும் இன்றைய வழிபாட்டு வாசகங்கள் உயிர்களையும், உழைப்பையும் ஆழமாக அன்பு செய்யக் கற்றுத் தருகின்றன.

சீமோன் பேதுருவிடம் அற்புதமாக மறைந்திருந்த அன்பை இயேசு வெளிக் கொணர்கின்றார். கடவுளை எல்லாவற்றிற்கும் மேலாக அன்பு செய்யும் போது, மற்றவர்களை பேணி வளர்க்க கூடியவர்களாக நாம் மாறுகின்றோம்.

நாம் அனைவரும் பேதுரு போல மாறும் போது, நம்பிக்கையின்மையிலிருந்து நம்பிக்கைக்கும், தடுமாற்றத்தில் இருந்து உண்மை நிலைக்கும் உருமாற்றம் பெற முடியும்.

இயேசு கிறிஸ்துவே மீட்பர் என்ற தெளிவைப் பெற்ற திருத்தூதர்கள் எதிர்ப்புக்களைத் தாண்டி பன்மடங்கு மெசியாவை முழங்கினார்கள்.

நமக்கும் கடவுளை அனுபவமாக்கும் அறிவு தெளிவும், அறிக்கையிடும் துணிவும் வேண்டும். கலிலேயக் கடலருகே மீன்பாடின்றி வருத்தமுற்றிருந்த சீடர்களுக்குத் துணியையும், நம்பிக்கையும் கொடுத்த இயேசுவின் உயிர்ப்பு, உடனிருப்பு நம் வாழ்விலும் உடனிருக்கட்டும்.

“தேவைகளில் தூர நிற்பவர் அல்ல நம் கடவுள்.

நம்மோடு நம்மருகில் இருப்பவர்”

என்ற சிந்தனையோடு இப்பலியில் இணைவோம்.

முதல் வாசக முன்னுரை (திருத்தூதர் பணிகள் 5:27-32, 40-41)

திருத்தூதர்கள் எவ்வாறு நற்செய்திப் பணியில் துன்புறுத்தப்பட்டார்கள் என்பதையும், புனித பேதுரு திடமாக மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதைவிட கடவுளுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று சொல்லும் இவ்வாசகத்திற்கு கவனமுடன் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை (திருவெளிப்பாடு 5: 11-14)

இயேசுவை ஒரு ஆட்டுக்குட்டியாக உருவகப்படுத்தி கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டி வல்லமையும், ஞானமும் ஆற்றலும் பெற தகுதி உள்ளது. இயேசுவே அனைத்துலக அரசர் என்பதை ஏற்று வாழ அழைக்கும் இவ்வாசகத்திற்கு செவிகொடுப்போம்.

இறைமக்களின் மன்றாட்டுகள்

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. உயிர்ப்பின் நாயகனே எம் இறைவா!

எம் தாய் திரு அவையை உயிரோட்டமுள்ள வகையில் வழிநடத்தி வரும் எம் திருத்தந்தை பிரான்சிஸ், எமது ஆயர் பெருமக்கள், குருக்கள், இருபால் துறவறத்தார் யாவரும் நம்பிக்கையாளர்களை நேர்மையான வழியிலே, காலத்தின் அருங்குறிகளுக்கு ஏற்ப வழிநடத்த உம் ஆவியை பொழிந்து ஆசீர்வதிக்க இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. சாவை வென்று உயிர்த்த எம் இறைவா!

நாட்டை ஆள்வோருக்காக மன்றாடுகின்றோம். மக்களின் நலன்களில் அக்கறை கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தவும், அனைவரையும் சமமாக பாவித்து விரோதங்களை வளர்த்தெடுக்காமல் கரிசனையை கனிவுடன் விதைத்து வாழ வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. திருத்தாதர்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தின எம் இறைவா!

உம்மோடு ஒன்றிக்காத வாழ்வு, வெறுமையான வாழ்வு என்று உம் வார்த்தைகளால் எம்மை புரியச் செய்தீரே. நாங்கள் யாவரும் ஆழமான விசுவாசத்தில், உம்மை கண்டு, உம்மோடு பயணித்து எமது வாழ்வை புதுப்பித்துக் கொள்ள வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. எம்மை மீட்க உயிரையே தந்த எம் இறைவா!

உம்மில் நம்பிக்கையில்லாது, தாயாம் திரு அவையில் இருந்து பிரிந்து நின்று செயலாற்றி, மக்களையும் மடைமாற்றி செயலாற்றி வரும் யாவருக்காகவும் செபிக்கின்றோம். “ஒரே ஆயன், ஒரே மந்தை” இதனிலே நம்பிக்கை கொண்டவர்களாக தங்களது பாதைகளை புதுப்பித்துக் கொண்டு பயணிக்க வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நன்றி: அருட்சகோதரி ஷீலா FST, மேலமெஞ்ஞானபுரம்.

“கடவுள் அன்பாய் இருக்கிறார்!” 1 யோவா 04: 16

மறைத்திரு. அமிர்தராச சுந்தர் ஜா.

info.arulvakku@gmail.com; + 91 843 802 1938; www.arulvakku.com